



தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்

Tamil Study Centre, Homebush Inc.

Postal Address: P O Box 4019, Homebush NSW 2140

www.tsch.org.au

info@tsch.org.au

ஆண்டிறுதிப் பரீட்சை 2020

ஆண்டு: 10

திகதி: 21/11/2020

நேரம்: 3 மணித்தியாலங்கள்

ஆசிரியர்: திருமதி. புவனேஸ்வரி புருஷோத்தமர்

மாணவர் பெயர்: _____

வினாக்கள்	வினா புள்ளி	பெற்ற புள்ளி
வினா 1	25	
வினா 2	15	
வினா 3	15	
வினா 4	20	
வினா 5	12	
வினா 6	13	
மொத்தப் புள்ளிகள்	100	

வினா இல	1	புள்ளிகள்	25	பக்கம்	2
---------	---	-----------	----	--------	---

கீழ்வரும் பந்தியை வாசித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.

"பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் (அத்திவாரம்) ஆறுமுகநாவலர், சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே.சுவாமிநாதஐயர்" என்று திரு.வி.க.அவர்கள் தமிழ் அறிஞர்கள் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு அந்த நூல்களை வாழவைத்த முதல்வர் ஆவார். பண்டைய தமிழ் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், தமிழின் பெருமையையும் அருமையையும் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கத்தோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி என்று பெருமைப்படுத்தப்படுகின்றார்.

தாமோதரம்பிள்ளை அவர்கள் 1832 செப்டம்பர் 12ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். 1852 இல் கோப்பாய் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராக இணைந்து பணியாற்றினார்.

1853 ஆம் ஆண்டு தமது 21வது வயதில் குமரகுருபரசுவாமிகள் அருளிய "நீதி நெறி விளக்கம்" என்ற நூலை வெளியிட்டார். இதன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு "பதிப்புத் துறையின் முன்னோடி" என்ற பெருமையையும் பெற்றார்.

யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபர் பீட்டர் பேர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த "தினவர்த்தமானி" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 இல் சென்னை (இந்தியா) சென்றார். அங்கு சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றினார்.

1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (BA) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேறினார். 1871 இல் சட்டத்துறையிலும் பட்டம் (BL) பெற்றார். கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும்வேளை 1884 ஆம் ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1895ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளரால் "ராவ்பகதூர்" பட்டமளித்துப் பாராட்டப் பெற்றார்.

நூல் வெளியீட்டில் அக்கறை கொண்ட தாமோதரனார் தன்பணிகளோடு ஏடுகளைத் தேடிச்சேகரிப்பதிலும், அந்த நூல்களைச் சரிபார்ப்பதிலும் கைப்பிரதிகளாக்கி அச்சிடுவதிலும் கவனம் செலுத்தினார். தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள் இலக்கண விளக்கம் ஆகிய இலக்கண நூல்களோடு சங்க இலக்கியமான கலித்தொகையையும், ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணியையும், கச்சியப்பமுனிவர் யாத்த தணிகைப்புராணத்தையும் பதிப்பித்தார். இவரது பதிப்புத்துறை முயற்சிகளே இவரைத் தொடர்ந்து தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாதஜயரையும் பதிப்புத் துறையில் ஈடுபட வைத்தது; தமிழ் நூல்களைக் காக்க வழி சமைத்தது என்றால் மிகையில்லை.

இவர் தாமே எழுதியும் பல நூல்களை வெளியிட்டார். கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், வசன சூளாமணி, நட்சத்திர மாலை, காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (நாவல்) என்று ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டார். 1901 ஆம் வருடம் ஜனவரி 1ம் நாள் இறைபதம் அடைந்தார். இவரது உழைப்பும் பணியும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் பயன் தந்து கொண்டிருக்கிறது. இவரைத் தமிழுலகம் நினைவுகூர்ந்து பெருமைப்படுத்த வேண்டியது நமது கடனாகும்.

1. திரு.வி.க அவர்கள் எவர்களுடைய பணியினைப் போற்றுகின்றார்?

(3 புள்ளிகள்)

2. சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பெயரில் சி.வை. என்னும் முன் எழுத்துக்கள் எவற்றைக் குறித்து நிற்கின்றன?

(2 புள்ளிகள்)

3. சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் உயரியநோக்கம் என்ன?

(3 புள்ளிகள்)

4. "பதிப்புத்துறையின் முன்னோடி" என்ற பெருமையை எப்படிப் பெற்றார்? (3 புள்ளிகள்)

5. தாமோதரனார் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்த நூல்கள் 6 கூறுக. (3 புள்ளிகள்)

6. இவர் தாமே எழுதி வெளியிட்ட நூல்கள் 5 தருக. (2 புள்ளிகள்)

7. அட்டவணையை நிரப்புக.

(5 புள்ளிகள்)

ஆண்டுகள்	முக்கிய நிகழ்வுகள்
1832	
1852	
1853	
1858	
1871	
1884	
1895	
1901	

8. தாமோதரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை உமக்கு எத்தகைய உணர்வினை ஊட்டுகிறது. அவரது பணிகள் பற்றிய உமது அபிப்பிராயத்தை எழுதுக.

(4 புள்ளிகள்)

வினா இல	2	புள்ளிகள்	15	பக்கம்	6
---------	---	-----------	----	--------	---

கீழ்வரும் கவிதையைப் படித்தபின், அது கூறும் கதையை உமது சொந்த நடையில் எழுதுக. (80-100 சொற்கள்)

குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது

நித்தம் நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றிடும்
கொத்தி வந்து இரைதனைக்
குஞ்சுக்கு ஊட்டிக் கொடுத்திடும்

இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுங்கள்
இரையைத் தேடித் தின்னலாம்
என்று குருவி சொன்னது

நன்று நன்று நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின

வினா இல	3	புள்ளிகள்	15	பக்கம்	8
---------	---	-----------	----	--------	---

அழைப்பிதழ் எழுதுதல்

உமது தமிழ்க்கல்வி நிலையத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றை எழுதுக. **(80-100 சொற்கள்)**

வினா இல	4	புள்ளிகள்	20	பக்கம்	9
---------	---	-----------	----	--------	---

கட்டுரை எழுதுதல்

பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிந்து 200 சொற்களில் கட்டுரை எழுதுக.

1. கொரோனா காரணமாகப் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கிக்கிடந்த வேளை நீர் அனுபவித்த இடர்ப்பாடுகள், துன்பங்கள், கவலைகள் பற்றியும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியினால் நீர் நண்பர்களோடு மகிழ்ந்திருந்த சந்தர்ப்பங்கள், கற்றலை மேற்கொண்ட வேளைகள் பற்றியும் 4 நாட்களுக்கான தினக்குறிப்பேட்டுப் பதிவினை எழுதுக
2. பழைய குடையின் அல்லது பழையபட்டுப் பாவாடையின் சுயசரிதையை எழுதுக
3. "கொவிட்-19" வருகை நமது நாளாந்த வாழ்க்கையிலும், பொருளாதாரம், சமூக நடவடிக்கைகள், சுற்றுப்பிரயாணம் ஆகியவற்றில் உண்டாக்கியுள்ள தாக்கம் பின்னடைவு குறித்து பத்திரிகை ஒன்றில் வெளியிடக் கட்டுரை எழுதுக

வினா இல	5	புள்ளிகள்	12	பக்கம்	11
---------	---	-----------	----	--------	----

கேட்டுக்கிரகித்தல்.

வினா	குறிப்புகளை இங்கே எழுதவும்
1. செயலாளரின் பெயர் என்ன? (1 புள்ளி)	
2. அவர் எதனால் பெருமைப் படுத்தப் படுகிறார்? (3 புள்ளி)	
3. செயலாளர் யார் யாருக்கு நன்றி கூறினார்? (5 புள்ளி)	
4. செயலாளர் மக்களுக்குக் கூறியவை என்ன? (3 புள்ளி)	

வினா இல	6	புள்ளிகள்	13	பக்கம்	12
---------	---	-----------	----	--------	----

கேட்டுக்கிரகித்தல்.

வினா	குறிப்புகளை இங்கே எழுதவும்
1. இந்த தொலைபேசி உரையாடலில் பங்கு கொண்டவர்கள் யாவர்? (2 புள்ளி)	
2. வாசுகி யார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? (3 புள்ளி)	
3. இங்கே குறிப்பிடப்பட்ட விவாதத்தின் தலைப்பு என்ன? (2 புள்ளி)	
4. என்னமாதிரியான உதவி கேட்கப்படுகின்றது? விளக்குக. (6 புள்ளி)	